



பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம். 492

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு

பாராளுமன்றத்தின் அரசகணக்குக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் கீழ் கௌரவ அமைச்சரின் அவதானிப்புகளும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு
இல 415, கோட்டே வீதி, ராஜகிரிய.

ஐ. முதலாம் பகுதி : 86.00

தொடர் இலக்கம்	அறிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் / தற்போதைய நிலை
01.	ஆபத்து ஆவணம் இற்றைப்படுத்தப்படாமை.	2023 ஆம் நிதியாண்டில் இந்த ஆணையத்திற்குத் தனியான செலவினத் தலைப்பு எதுவும் ஒதுக்கப்பட்டிருக்காத காரணத்தால் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஒதுக்கீடுகள் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்டு, அனைத்து நிதியியல் பணிகளும் அந்த அலுவலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன.
02.	ஒதுக்கீட்டு வரம்புக்கு அப்பாற்பட்ட செலவு ஏற்றப்பட்டுள்ளமை	
03.	திட்டமிட்ட நேரத்திற்கு அப்பால் ஒதுக்கீடு மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை.	
04.	நிதி பிரமாண ஏற்பாடு 371 இன் படி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் பணிகள் நிறைவடைந்த ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படாமை.	
05.	முற்பண அறிக்கையின்படி, வெளிப்படுத்தப்பட்ட வேறுபாடுகள் அடையாளம் காணப்படவில்லை மற்றும் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படாமை.	இந்த ஆணைக்குழு 2023 ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டிருந்தாலும், இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் மேற்பார்வைக்கு உட்பட்ட நிறுவனங்களின் செயல்பாட்டு இணக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுவதற்காக, இணையவழி தகவல் முகாமைத்துவ முறைமையில் தகவல்களை உள்ளிடுவதற்காகப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே 2023 இல் கடவுச்சொற்கள் பெறப்பட்டன.
06.	வெளிநாட்டு மானியங்களாக பெறப்பட்ட அனைத்து பணமும் திறைசேரியின் துணை செயலாளரின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படாமை.	
07.	ஆய்வுக்குட்பட்ட ஆண்டில் கணக்காய்வு மற்றும் நிர்வாகக் குழுவின் கூட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருக்காமை.	

ஐ. இரண்டாம் பகுதி: 50.50

தொடர் இலக்கம்	அறிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் / தற்போதைய நிலை
01.	2018 ஜனவரி 24 ஆம் திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2018 இன் விதிகளுக்கு இணங்க, முறையாகத் தயாரிக்கப்பட்ட மனிதவளத் திட்டத்தைத் தயாரிக்கத் தவறியமை.	2023 ஆம் நிதியாண்டில் இந்த ஆணையத்திற்குத் தனியான செலவினத் தலைப்பு எதுவும் ஒதுக்கப்பட்டிருக்காத காரணத்தால் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஒதுக்கீடுகள் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்டு, அனைத்து நிதியியல் பணிகளும் அந்த அலுவலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆணைக்குழு 2023 ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டிருந்தாலும், இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் மேற்பார்வைக்கு உட்பட்ட நிறுவனங்களின் செயல்பாட்டு இணக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுவதற்காக, இணையவழி தகவல் முகாமைத்துவ முறைமையில் தகவல்களை உள்ளிடுவதற்காகப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே 2023 இல் கடவுச்சொற்கள் பெறப்பட்டன.
02.	தயாரிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், அலுவலகத்தில் சேவை புரியும் உத்தியோகத்தார்களில் 50% க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வருடத்தில் குறைந்தபட்சம் 12 மணிநேரப் பயிற்சி வாய்ப்புகள் அளிக்கப்படாமை.	
03.	அனைத்து உத்தியோகத்தார்களுக்கும்ான செயல்திறன் ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்படாமை.	
04.	மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், திறன் மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரி எவரும் நியமிக்கப்பட்டிருக்காமை.	
05.	நிறுவனம் தனது நோக்கத்தின் படி நிலையான குறிக்கோள்களை அடையாளம் காணாமல் இருந்தமை மற்றும் கண்டறியப்பட்ட நிலையான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான பொருத்தப்பாட்டுடன் கூடிய இலக்குகளை நிர்ணயிக்க தவறியமை.	
06.	அடையாளம் காணப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் அமைக்கப்படாமை.	
07.	திட்டமிடப்பட்ட பயிற்சி வாய்ப்புகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டமை.	
08.	28.08.2020 திகதியிடப்பட்ட பொது நிதி சுற்றறிக்கை எண் 02/2020 இன் பந்தி 12.1 இன் படி, நிறுவனம் தனது பங்கை தெளிவுபடுத்த அதன் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய 03 செயல்திறன் குறிகாட்டிகளை அடையாளம் காணத் தவறியமை.	